

TECHNOLOGY ANALYTICS KNOWLEDGE ENTERPRISE

June 26, 2021

TAKE/BSE/2021-22

The Manager
Dept. of Corporate Services-Listing
Bombay Stock Exchange Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001

Scrip Code: 532890

Dear Sir/ Madam,

TAKE/NSE/2021-22

The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra - Kurla Complex, Bandra (East),
Mumbai - 400051

Symbol: TAKE

Sub: Newspaper Publication

Pursuant to Regulations 33 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, the extract of the Consolidated Audited Financial Results for the fourth quarter and financial year ended March 31, 2021, published in newspapers, namely, Makkal Kural (Tamil) and Financial express (English), dated June 25, 2021, and June 26, 2021 respectively.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours sincerely,

For TAKE Solutions Limited

Srinivasan. P
Company Secretary

Encl: As above.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் உரிய பாதுகாப்பு இன்றி கொடுக்கப்படுகிறது

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் உரிய பாதுகாப்பு இன்றி கொடுக்கப்படுகிறது என்று தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

தமிழக சட்டசபையில் நேற்று முன் தினம் நடைபெற்ற கவர்னர் உரைக்கு தெரிவிக்கும் தீர்மானத்தின் மீகான விவாதத்தில், நிறைவாக எதிர்க்கட்சி எடப்பாடி தலைவர் பழனிசாமி பேசினார்.

அப்போது நடைபெற்ற விவாதம்

எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் தொற்று 7.3.2020 அன்று கண்டறியப்பட்டது. அன்று முதல் தேர்தல் வரை அண்ணா தி.மு.க. அரசு கொரோனா விழிப்புடன் இருந்து பரவலை கட்டுப்படுத்தியது.

முதலில், அறிகுறி நோய் தெரியவில்லை. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மாநிலங்களை கா**ட்டிலும்** தமிழக**த்**தில் கொரோனா பரவலை வைத்திருந்தோம். கட்டுக்குள் போதிய அளவில் மருந்துகளும் சிகிச்சையும் கையிருப்பு இருந்தது. முறையாக அளிக்கப்பட்டது.

நரேந்திரமோடி பிரதமர் ஒவ்வொரு மாதமும் அனைத்து முதலமைச்சர்களுடன் மாநில கொரோனா தடுப்பு ஆலோசனை நடத்துவார். அப்போது தமிழகத்தில் தினமும் 85 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். செய்யப்படுவதாக பரிசோதனை தெரிவித்தேன். அவர் பாராட்டினார்.

32 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு

நான் முதலமைச்சராக இருந்த போது, 14 முறை மாவட்ட கலெக்டர்களு டனும், மருத்துவ நிபுணர்களுடனும் கொரோனா தடுப்பு ஆலோசனை நடத்தி இருக்கிறேன். அதனால், தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. நானே 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினேன். மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்தது.

தமிழகத்தில் 9 லட்சத்து 40 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 4 கோடியே 80 லட்சம் பேர் அதில் மேற்கொண்டனர். பரிசோதனை நோய் அறிகுறி இருந்த 15 லட்சத்து ஆயிரம் அளிக்கப்பட்டது.

கொரோனா பிரிவுக்கே

சென்ற முதல்வர்

மா.சுப்பிரமணியன்: இப்போது, பரிசோதனை எண்ணிக்கை தினமும் 1 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துவிட்டது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி நடத்திய முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது, நடவடிக்கை குறித்து தெரிவித்தார். அதை இந்தியா முழுவதும் எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுரை வழங்கினார். தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

கொரோனா 2வது அலை பரவல் வேகமாக இருந்தது. முதலமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று நோயாளிகளை சந்தித்து பேசினார். பழனிசாமி: எடப்பாடி

NOTICE

Place: Chennai

Date: June 25, 2021

சாகனையை சொன்னார். நாங்கள் எடுத்த நடவடிக்கையை கூறினேன். அன்று 267 கொரோனா பரிசோதனை நிலையங்கள் இருந்தது. அப்போது நோய் தொற்று குறைவு. இப்போது கொரோனா பரவல் அதிகம். ஆனால், பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை சிறிதுதான்

உயர்ந்துள்ளது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: அப்போது, பரிசோதனை நிலையத்தில் மிஷின் தான் இருந்தது. இப்போது 3 மிஷின்கள் வைக்கப்பட்டு 12 மணி நேரத்தில் முடிவு தெரிவிக்கப்படுகிறது.

பரிசோதனையை

3 லட்சமாக உயர்த்த வேண்டும்

எடப்பாடி பழனிசாமி: இப்போது கொரோனா பரவல் அதிகம். தினமும் லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு செய்யப்படுகிறது பரிசோகனை என்பதெல்லாம் போதாது. 3 லட்சமாக அதை உயர்த்த வேண்டும். அப்போது, கொரோனா அறிகுறி இருந்தாலே சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது, இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறீர்கள்.

7.3.2020 அன்று தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தன்மை தெரியாது. நோயின் ஆனாலும், அண்ணா தி.மு.க. அரசு இதனை கட்டுக்குள் கொண்டு வந்தது. பி.டி.ஆர்.பழனிவேல் அமைச்சர் தியாகராஜன்: அப்போது அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் வலியுறுத்தினார். ஆனால், தேவையில்லை அதற்கு சொல்லி கூட்டத்தை കുപ്പപ്പില്തെ.

மக்கள் ஒத்துழைத்தால்தான் கட்டுப்படுத்த முடியும்

பழனிசாமி: எடப்பாடி பிரச்சினை குறித்து வர்களுக்குத்தான் தெரியும். திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. எந்தநாட்டிலும் இன்னமும் கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை. குறைந்திருக்கிறது. தமிழக**த்**தில் ஏழை மக்கள் தினமும் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும் தளர்வுகள<u>்</u> நிலையில், ஒத்துழைத்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பிரதமரும், நிபுணர்களும் மரு<u>த்த</u>ுவ கருத்தைத்தான் தெரிவித்தனர்.

தமிழக<u>த்</u>தில் 26.2.2021 அன்று கொரோனா பரவல் 481 இருந்தது. அன்று இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்பிறகு அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. 8 நாளில் கொரோனா பரவல் அதிகரித்தது.

இப்போது கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கு கொரோனா சான்று அளிக்கப்படுவதில்லை. சுப்ரீம் கோர்ட் கொரோனா தொடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பால் இறந்தவர்களின் உடல்கள் உரிய பாதுகாப்பு இன்றி கொடுக்கப்படுகிறது.

மா.சுப்பிரமணியன்: அமைச்சர் இறந்தவர்களுக்கு, கொரோனாவால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. எந்த இறப்பு சான்றிதழிலும் இறப்புக்கான

காரணம் குறித்து கூறப்படுவதில்லை. ஆட்சியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு இறந்தபிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் எம். வசந்தகுமாரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று இறந்தார். அவருக்கும் கொரோனா என்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

பழனிசாமி: எடப்பாடி கொரோனாவால் பாதிக்கப்பட்ட _ சிகிச்சைக்கு ஒருவர் ஒருவார இறக்கிறார். பிறகு அவரது கொடுத்து வீட்டிற்கே உடலை விடுகிறார்கள். எங்கள் ஊரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயிலம்பாடி என்ற ஊரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் நிகழ்ச்சியில் 126 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 80 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அதில் 15 பேர் இறந்துவிட்டனர். அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

வெளிப்படை தன்மையுடன் ஆட்சி

அமைச்சர் 19.Gs. அண்மை காலத்தில் பரிசோதனைக்கு பிறகுதான் உடல் ஒப்படைக்கப்படுகிறது. வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி: சட்டசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசோதனையில் 2 எடுக்கப்பட்ட பேருக்கு கொரோனா உறுதியென தனிய பார் வந்துள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் ''நெகடிவ்' என முடிவு வந்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில், மற்றும் மூக்கின் நுனி பகுதியில் மாதிரி இருந்து எடுக்கப்பட்டிருந்தால், 'கெகடிவ்'' எனவும், உள் பகுதியில் எடுக்கப்பட்டிருந்தால், ''பாசிட்டிவ்'' என்றும் நேரங்களில் வருகிறது. கொரோனா இருப்பவர்களுக்கு ''நெகடிவ்'' வழங்கப்பட்டால்தான் சான்றிதழ்

அமைச்சர் செந்தில் பாலாஜி: 7.5.2020 அன்று கொரோனா பாதிப்பு 4.10 சதவீதமாக இருந்தது. 8.5.2020 அன்று சதவீதமாக அது அதிகரித்தது.

முதலமைச்சர் இப்போது, தீவிர மேற்கொண்டு நடவடிக்கை அதை குறைத்திருக்கிறார். கொரோனா நேற்று சதவீதமாக பாதிப்பு கொரோனா குறைந்துள்ளது. பாதித்த பகுதிகளை 3 வகையாக பிரித்து, பாதிப்பு அதிகம் உள்ள 11 மதுக்கடைகள் மாவட்டங்களில் மீதமுள்ள மூடப்பட்டுள்ளன பகுதியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இப்போது, அந்த 11 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி: அண்ணா தி.மு.க. ஆட்சியில் அதிகமாக 7 ஆயிரம் பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. சதவீதத்தை வைத்து சொல்லக்கூடாது. இவ்வாறு விவாதம்

SUNDARAM MUTUAL

RECORD DATE FOR INCOME DISTRIBUTION CUM CAPITAL WITHDRAWAL (IDCW)

NOTICE is hereby given that Sundaram Trustee Company Limited, the Trustee to Sundaram Mutual Fund, has declared Income Distribution cum capital withdrawal (IDCW) on the face value of ₹ 10/- under the following schemes:

Scheme Name	Plan-Option	Record Date#	Amount of IDCW* (₹ Per Unit)	NAV per unit as on June 24, 2021 (₹)	
Sundaram Diversified Equity	Regular - IDCW Direct - IDCW	June 30, 2021	0.368 0.437	13.4286 15.9497	
Sundaram Services Fund	Regular - IDCW Direct - IDCW	June 30, 2021	1.119 1.151	16.0420 16.5113	
Sundaram Equity Fund	Regular - IDCW Direct - IDCW	June 30, 2021	1.013 1.046	14.5476 15.0386	
Sundaram Balanced Advantage Fund	Regular - IDCW Direct - IDCW	June 30, 2021	0.955 0.979	13.7271 14.0731	

- # Or subsequent business day if the specified date is a non-business day.
- * Income Distribution will be done/IDCW will be paid, net of tax deducted at source, as applicable

Pursuant to the payment of IDCW, the NAV of the scheme will fall to the extent of payout and statutory levy, if applicable. The IDCW payout will be to the extent of above mentioned IDCW per unit or to the extent of available distributable surplus, as on the Record Date mentioned above, whichever is lower. Past performance may or may not be sustained in future. All unitholders under the IDCW Option of the above-mentioned scheme, whose name appears on the Register of Unitholders on the aforesaid Record Date, will be entitled to receive the IDCW. The above stated quantum of IDCW and the Record Date were approved by the Board of Directors of Sundaram Trustee Company Limited vide their resolution dated June 24, 2021.

> For Sundaram Asset Management Company Ltd Sunil Subramaniam

> > Managing Director

Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, For more information please contact: Royapettah, Chennai-14. Sundaram Asset Management Company Ltd Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215 (Investment Manager to Sundaram Mutual Fund) Fax: +91 44 2841 8108. www.sundarammutual.com CIN: U93090TN1996PLC034615

Regd. Office: No. 21, Patullos Road, Chennai 600 002 Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இந்தியக் காவல் பணி சங்கத்தின் செயலாளர் மகேஷ்குமார் அகர்வால் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி உடன் உள்ளார்.

சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யும் இணையதள வசதி

அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்

சென்னை, ஜூன் 25– சென்னை மாநகராட்சிக்கு கோவிட் உட்பட்ட தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யும் https:// www.chennaicorporation.gov.in/gcc/ coviddetails/ என்ற இணையதள இணைப்பினை அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் மாளிகையில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் . மீனா தலைமை வகித்தார்**.** முதன்மைச் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார்.

சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிதிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாநகரா**ட்**சியில் புதிய யுக்திகளை . கையாண்டு பொதுமக்களுக்கு சேவையை வழ**ங்**க சிறப்பான திட்டத்தின் சீர்மிகு நகரத் 'சென்னை இன்னோவேஷன் ஹப் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சி.எச்.யு.பி. (CHUB) சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் https:// www.chennaicorporation.gov.in/gcc/ coviddetails/ என்ற புதிய இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இணையதள தடுப்பூசி பொதுமக்கள் செலுத்திக்கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையத்தினை தேர்வு செய்து அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 044 தொலைபேசி 4612 2300 என்ற எண்ணிலும், 94999 33644 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நீண்ட நேரம் காத்திருக்கவேண்டாம்

மையங்களில் அந்தந்த ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் மட்டுமே ஒரு பங்கு இணையதளம் மற்றும் தொலைபேசி எண் வாயிலாக முன்பதிவு செய்யும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள தடுப்பூசிகள் நேரடியாக செலுத்திக்கொள்ளும் தடுப்பூசி வழங்கப்படும். **நபர்களுக்**கு தடுப்பூசி மூலம் பொதுமக்கள் மைய கூளுக்கு சென்று நீன்ட சேநம்

Manage Your Slots காத்திருப்பதையும், அதனால் ஏற்படும் *த*விர்க்கவம் நெரிசலை கூட்ட

வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளம் இந்த ம<u>ற்று</u>ம் தொலைபேசி பொதுமக்கள் மாநகராட்சி**யின்** தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மையம் மற்றும் நேரம் ஆகியவற்றை மட்டுமே முன்பதிவு செய்யமுடியும். அரசின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவரின் விவரங்கள் தடுப்பூசி மையத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரின் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியில்,

ஆணையாளர் (பணிகள்) எம்.எஸ். துணை பிரசாந்த், ஆணையாளர் எஸ்.மனிஷ், ച്ചതെങ്ങ (சுதாதாரம்) ஆணையாளர் (வருவாய்) மகாஜன், துணை ஆணையாளர் (கல்வி) டி.சினேகா, வட்டார துணை ஆணையாளர்கள் ஷரண்யா அரி (மத்தியம்), சிம்ரன்ஜீத் சிங் கலான், (தெற்கு), தலைமைப் பொறியாளர்கள், மாநகர பதுமுறைகாணல் அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ENROLMENT NOTICE

after I, G.Tamilselvi, Father Name permanently residing at Nacham Homes, Plot No.2, Flat No.S1, Gopalapuram Main Road, (Nearby Hindu College Railway station)
Pattabiram, Chennai - 600072. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Buildings, High Court Campus, Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council

ஐபவர் சொலூஷன்ஸ் இந்தியா லிமிடெட் பதிவு அலுவலகம் : புதிய எண்.17,

பழைய எண்.7/4, வைகை தெரு, பெசன்ட் நகர், சென்னை 600 090 CIN L72200TN2001PLC047456

அறிவிப்பு

செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆட இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015ன் விதி 29 மற்றும் 47ன்படி, இதர அலுவல்களுக்கு இடையே 31 மார்ச், 2021ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்காண தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் அளிக்க ஐபவர் சொலூஷன் இந்தியா லிமிடெட்டின் இயக்குனர்கள் குழு கூட்டம் புதன்கிழமை, 30 ஜூன், 2021 அன்ற நண்பகல் 12.00 மணிக்கு கம்பெனியின் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. அறிவிப்பில் உள்ள ககவல்கள் கம்பெனியில

வலைத்தளம் www.ipwrs.com மற்றும் கம்பெனி யின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குக் சந்தை வலைத்தளம் www.bseindia.com-எ சிடைக்கின்றன.

ஐபவர் சொலூஷன்ஸ் இந்தியா லிமிடெ V. பரந்தாம

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம்

திருத்தணி ர மாவட்டம், திருத்தணி திருவள்ளூர் மாவட் வட்டம், தாழவேடு ரோடு தெரு, நெ.4/230, வீட்டில் வசிக்கும் மனுதாரர் திருமதி. எஸ்.சரிதா பெ. சீனிவாசன் என்பவர் அவரது அபி (எ) அபிதா த/பெ கடந்த 18.02.2009 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்ததாக காலதாமதமாக குறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார்.இதில், எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், திருத்தணி திருத்தணி வட்டாட்சியா், பூனிமாங்காடு வருவாய் ஆய்வாளா் ஆகியோரிடம் ்பூர்வமாக எழுத்து பூர்வமாக வேண்டியது.தவறும் சமர்பிக்க பட்சத்தில் . இறப்புச் சான்று

காப்ளின்பாய்ண்ட் லேபரட்டரீஸ் லிமிடெட் CIN No. L24231TN1990PLC019053 'அஸ்விச் டவர்ஸ்'', 3வது மாடி, எண்.3, டெவலப்டு பிளாட்ஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ்,

பெருங்குடி, சென்னை 600 096. TELEPHONE: + 91 44 24968000/8012772888/+91 44 71148000

பங்கு சான்றிதழ் காணாமல் போனது பற்றிய அறிவிப்பு

கீழ்க்குறிப்பிட்டுள்ள கம்பெனியின் பத்திரங்கள் (மாற்று பத்திரங்களுடன் அல்லது இல்லாமல்) காணாமல் போய்விட்டன துக்குறப்பட்டுள்ள கம்பெணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றில் யாரும் எந்தவித வர்த்தக்கதையும் என்று பங்குதாரரால் கம்பெனிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றில் யாரும் எந்தவித வர்த்தக்தையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அனைத்து பங்குதாரர்கள்/பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

ı	எண்.	பெயர்	எண்	்	() () () () () () () () () () () () () (எண்ணிக்கை
	1	சீமா பரேக் மற்றும் திருமதி. பிரபுல்லா S பரேக்	9707	117230	74682361 – 74682860	500
٠.						

மேற்சொன்ன பங்கு சான்றிதழ்கள் மீது எவருக்கேனும் பாத்தியதை இருப்பின் அது குறித்து பதிவு அலு அல்லது பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர்கள் ''RTA'', இன்டக்ரேட்டட் ரிஜிஸ்திரி மானேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், யூனிட்: காப்ளின் பாய்ண்ட் லேபரட்டரீஸ் லிமிடெட், ''கென்சஸ் டவர்ஸ்'', 2வது தளம், எண். 1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகா், சென்னை–600 017 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியா ɪ நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு வரும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.பதிவ பெற்ற பங்குதாரருக்கு மாற்று பங்கு சான்றிதழ்களை வழங்கும் பணியை பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவாகள்

தேதி : 24.06.2021

காப்ளின்பாய்ண்ட் லேபரட்டரீஸ் லிமிடெட்டுக்காக ஒப்பம்/– கம்பெனி செயலாள



டேக் சொல்யூவுன்ஸ் லீட்.,

CIN: L63090TN2000PLC046338 பகிவ அலுவலகம் : எண். 27, டேங்க் பண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, <u>www.takesolutions.com</u>

மார்ச் 31, 2021ல் முடிந்த காலாண்டு & ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையின் சுருக்கம்

(₹ லட்சத்தில், ஒரு பங்கு டேட்டா தவி 31.03.2021 அன்று 31.03.2021 அன்று 31.03.2020 அன்று முடிந்த 3 மாகங்கள முடிந்த 3 மாதங்க விபாங்கள் (தணிக் (கணிக்கை செய்யப்பட்டகு) செய்யப்பட்டது) செய்யப்பட்டது செயல்பாடுகளின் மூலம் வருமானம் 22,099.48 77,401.45 37,066.59 தனிச்சிறப்புள்ள இனங்கள் (6.165.57) (43.879.59) (18.996.45) வரிக்கு முன்பு லாபம்/(நஷ்டம்) வரிக்கு பின்பு லாபம்/(நஷ்டம்) (6.812.74) (45.234.63) (15.915.16) 1,461.25 1,461.25 சமபங்கு மூலதனம் (6,366,15) (44,517.14) (12,779.52) மொக்க விரிவான வருமானம் (ஆவண மதிப்பு ஒவ்வொன்றும் ₹1/- வருடாந்திரமல்ல) (4.66) (30.91)(10.81)(அ) அடிப்படை (ஆ) மாற்றியமைக்கப்பட்ட நிலையில் (4.66)(10.79)டேக் சொல்யூஷன்ஸ் லியிடெட்டின் நிதிநிலை முடிவுகள் (தனித்தன்மையான தக 186.09 63.02 1 செயல்பாடுகளின் மூலம் வருமானம்

4 வரிக்கு பின் லாபம்/(நஷ்டம்) (124.10) குறிப்பு: 1. டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டை ('நிறுவனம்') பொறுத்தமட்டில், 31 மார்ச் 2021 அன்று முடிந்த காலாண்டு மற்றும் குறப்பு: 1. டேக் சொவ்பூஷ்ளஸ் லய்யட்டட்டை (நறுவனம்) பொறுத்தபட்டில், 31 பார்ச 2021 அன்று முடிந்த காலாண்டு மற்றும ஆண்டிற்கான, தணிக்கை செய்யப்பட்ட தனித்தன்மையான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள், ஜூன் 24, 2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தணிக்கை குழுவினால் மறு ஆய்வ செய்யப்பட்டு, அன்றே நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முடிவுகள், நிறுவனத்தின் சட்டப்பூர்வமான தணிக்கையாளர்களால், தணிக்கை செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமான தணிக்கையாளர்களின் அறிக்கைகள் தகுதி பெறாதவையாகும். ். இந்த நிதிநிலை முடிவுகள், கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133ன் கீழ்வரும் செபி புட்டியல் மற்றும் வெளியீடு குறித்தத்

(223.26)

தேவைகள்) ஒழுங்குமுறை, 2015, விதிமுறை 33ன் உரிய விதிகள் மற்றும் ஜூலை 05, 2016 தேதியிட்ட செபி சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய கணக்கியல் தரநிலைகள் ('IndAS')ன்படி தயாரிக்கப்பட்டுள்ளது. 3. பட்டியல் மற்றும் வெளியீடு குறித்தத் தேவைகள் தொடர்பாக, செபி (SEBI) அமைப்பு 2015ம் ஆண்டு வழங்கியுள்ள வழிகாட்டுதலில் உள்ள விதிமுறை 33ன் படி, பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முழுவடிவிலான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் மேலே தரப்பட்டுள்ளது. முழுவடிவிலான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை www.nseindia.com மற்றும் www.bseindia.com என்ற பங்கு வர்த்தக இணையதளங்களிலும், www.takesolutions.com என்ற

> இயக்குநர்கள் குழுவின் சார்பாக ஸ்ரீநிவாசன் H R லைவர் & நிர்வாக இயக்குநர்

1,035.63

651.74

(254.95)

(589.54)

தேதி : ஜூன் 24, 2021

2 இதர வருமானம்

3 வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்)

நிறுவன இணையதளத்திலும் காணலாம்.

கை எடுக்கப்படும் சா. மஞ்சுள வருவாய் ஆய்வாள

FINANCIAL EXPRESS

Sugar prices fall in international markets, could impact exports

in the world

reaches 70% and

the monsoon

season plays out

completely

FE BUREAU Pune, June 25

SUGAR PRICES HAVE declined by nearly \$50 per tonne in international markets for the first time in two months, and this could impact the Indian sugar sector, industry people said.

On Thursday, world market prices of refined sugarwere \$423 pertonne, while crude sugar was trading at It would be

17 cents per pound. On June 8, the price of refined difficult to predict sugar was \$467. The price the state of sugar of crude sugar then was 17.80 cents per pound. market until the The sugar industry sugar season

had predicted that production would decline this year due to the drought in Brazil. Sugar prices in international markets have been rising for the past couple of months as the demand

for ethanol was expected to increase and Brazil's shift towards more ethanol will also have an impact on sugar production, industry people said.

"The supply of sugar from Brazil to the world market was declining due to the stagnant growth of sugarcane owing to lack of rains. But in the first week of June, Brazil received an average of 15-20 mm of rain. This saved the damaged sugarcane," Abhijit Ghorpade, a sugar exporter, said.

The sugar season in India has just concluded and about 35 lakh tonne additional sugar has been produced compared with last year. Sugar export agreements are in full swing. Prices in global markets have come down in anticipation of surplus sugar from India entering the international mar-

> ket, Mukesh Kuvediya, general secretary, Bombay Sugar Merchants, said.

With the possibility of rains, more than three million tonne of sugar is expected to enter the market, traders said. Currently, up to 35% of the sugar season is over in Brazil. Kuvediya said it would be difficult to predict the state of sugar in the world market until the sugar season reaches 70% and the

monsoon season plays out completely. India, however, is likely to export another 5-6 lakh tonne under the open general licence, he said. Sri Lanka has banned sugar imports due to excess stocks and so there is not much scope there, he explained. Although the price of sugar in the global market has come down, it is expected to remain low only for a short period, trade sources said.

LIC Housing Fin to raise over ₹2,334 cr from LIC as equity capital

PRESS TRUST OF INDIA New Delhi, June 25

No.

Notes:

No.

Date: 25th June, 2021

LIC WILL INFUSE equity capital worth ₹2,334.70 crore in its subsidiary LIC Housing Finance by picking up an additional stake in

Total Income from Operations

Income after tax

a) Basic (Rs.)

2 Net Profit/ (Loss) for the period before tax

5 Reserves excluding Revaluation Reserves

unmodified opinion on the above results.

Information on Standalone Financial Results:

1 Total income from operations

Net Profit/ (Loss) for the period before tax

3 Net Profit/ (Loss) for the period after tax

4 Total Comprehensive Income for the period [Comprising

6 Paid-up Equity Share Capital (face value Rs. 10 per share)

Profit/ (Loss) for the period after tax and Other Comprehensive

Earnings per share (face value of Rs.10/- each) (not annualized)

3 Net Profit/ (Loss) for the period after tax

the company. LIC Housing Finance (LIC HFL) will issue shares at ₹514.25 apiece to its promoter Life Insurance Corporation of India (LIC) on a preferential basis.

The board of directors of the

INOX WIND LIMITED

Regd. Off.: Plot No.1, Khasra Nos. 264 to 267, Industrial Area, Village-Basal, Distt. Una-174303, Himachal Pradesh

CIN: L31901HP2009PLC031083 | Tel./ Fax: 01975-272001 | E-mail: investors.iwl@inoxwind.com | Website: www.inoxwind.com

EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS

FOR THE QUARTER AND FINANCIAL YEAR ENDED 3157 MARCH, 2021

The above results were reviewed by the Audit Committee and were thereafter approved by the Board of Directors at its

2. The above results are an extract of the detailed format of Quarterly and Annual Financial Results filed with the Stock

Exchanges' website (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website (www.inoxwind.com).

meeting held on 25th June, 2021. The Statutory Auditors of the Company have carried out the audit and have issued their

Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Regulrements) Regulations, 2015. The full format of the Audited Quarterly and Annual Standalone and Consolidated Financial Results are available on the Stock



(Rs. in Lakh)

76,019

(42,981)

(27,940)

(27,841)

1,46,372

22,192

(12.59)

(12.59)

(Rs. in Lakh)

52,768

(34,889)

(22,712)

Devansh Jain

(₹ In lakhs)

For Inox Wind Limited

Year ended

Year ended

71,073

(45,909)

(30,712)

(30,686)

1,09,403

22,192

(13.84)

(13.84)

31.03.2021 31.03.2020 31.03.2021 31.03.2020

18,925

(29.563)

(19,217)

(19.208)

22,192

(8.66)

(8.66)

31.03.2021 31.03.2020 31.03.2021 31.03.2020

(30.669)

(19.580)

On behalf of the Board of Directors

13,299

(26,003)

(16,961)

(10.587)

(10,586)

22,192

(4.77)(4.77)

Quarter ended

(5,338)

company in its meeting last week had approved preferential shares up to 4,54,00,000 through a pri-

vate placement to LIC. "The issue price of the equity share of the face value of ₹2 each shall be ₹514.25 apiece, which is the price calculated as per Sebi regulations, 2018," LIC HFL said in a regulatory filing.

LIC's shareholding in the housing financier post the allotment of shares will go up to 45.24% from over 40.31% at present.

E® TAKE SOLUTIONS LTD CIN: L63090TN2000PLC046338

Regd. Office: 27, Tank Bund Road, Nungambakkam,

Chennai - 600 034, Tamil Nadu. www.takesolutions.com **Extract of Consolidated Audited Financial Results** for the quarter and year ended March 31, 2021

(₹ In Lakhs except per share data)

Year ended 3 Months ended

S. No.	Particulars	March 31, 2021 (Audited)	March 31, 2021 (Audited)	March 31, 2020 (Audited)	
1	Revenue from operations	22,099.48	77,401.45	37,066.59	
2	Exceptional Items	(6,844.45)	(22,506.78)	*	
3	Profit/(Loss) before tax	(6,165.57)	(43,879.59)	(18,996.45)	
4	Profit/(Loss) after tax	(6,812.74)	(45,234.63)	(15,915.16)	
5	Equity Share Capital	1,461.25	1,461.25	1,461.25	
6	Total comprehensive income	(6,366.15)	(44,517.14)	(12,779.52)	
7	Earnings per share (Par value of ₹ 1/- each, not annualised) (a) Basic (b) Diluted	(4.66) (4.66)	(30.91) (30.91)	(10.81) (10.79)	
Fin	ancial Results of TAKE Solutions Limited (S	tandalone Informatio	on)		
1	Revenue from operations		186.09	63.02	

Profit/(Loss) before tax (223.26)651.74 (589.54)Profit/(Loss) after tax (124.10)779.26 (652.71) The Audited Standalone and Consolidated financial results for the guarter and year ended March 31, 2021 in respect of TAKE Solutions Limited ('the Company') have been reviewed by the Audit Committee at its meeting held on June 24, 2021 and approved by the Board of Directors of the Company at its meeting held on

the Statutory auditors are unqualified. These financial results have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules thereunder in terms of Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 and

June 24, 2021. The above results have been audited by the Statutory auditors of the Company. The reports of

SEBI Circular dated July 05, 2016. The above is an extract of the detailed format of Audited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Statements are available on the Stock Exchange websites,

www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.takesolutions.com For and on Behalf of the Board of Directors Place: Chennai

Srinivasan H R Vice Chairman & Managing Director

🤼 SBI MUTUAL FUND

1,035.63

(254.95)

STEL Holdings Limited

CIN: L65993KL1990PLC005811 | Regd. Office: 24/1624, Bristow Road, Willingdon Island, Cochin - 682003, Kerala. Email: secretarial@stelholdings.com Website: www.stelholdings.com

EXTRACT OF THE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2021

				CONSOLIDATED				
SI. No.	Particulars		Quarter ended		Year Ended		Year Ended	
	i articulais	31.03.2021	31.12.2020	31.03.2020	31.03.2021	31.03.2020	31.03.2021	31.03.2020
		Audited	Unaudited	Audited	Audited	Audited	Audited	Audited
1	Total Income from Operations	1,173.01	9.20	1,031.02	1,226.73	1,625.71	1,226.73	1,625.71
2	Net Profit / (Loss) from Ordinary activities before Tax	1,157.64	(5.61)	1,015.21	1,172.83	1,549.33	1,171.94	1,548.61
3	Net Profit / (Loss) for the period after Tax	862.10	(11.14)	1,017.48	866.36	1,517.52	865.48	1,516.90
4	Equity Share Capital	1,845.54	1,845.54	1,845.54	1,845.54	1,845.54	1,845.54	1,845.54
5	Reserves (Excluding Revaluation Reserve)	-	-	-	75,936.45	43,430.18	75,929.53	43,424.14
6 (i)	Earnings Per Share (before extraordinary items) (of ₹10 each) Basic & Diluted	4.67	(0.06)	5.51	4.69	8.22	4.69	8.22
6 (ii)	Earnings Per Share (after extraordinary items) (of ₹10 each) Basic & Diluted	4.67	(0.06)	5.51	4.69	8.22	4.69	8.22
Motoo	1. The entire income of the Company comprises of dividend and interest income and according	alu thara ara na ran	artable acamenta				•	

Notes:- 1. The entire income of the Company comprises of dividend and interest income and accordingly there are no reportable segments.

2. Previous period's figures have been regrouped wherever necessary to conform to the classification for the current periods.

3. CFL Capital Financial Services Limited ('CFL') in which the Company holds more than 20% of the equity has not been considered for consolidation. Accordingly, we are unable to comment on the consequent impact on the holding Company's consolidated results. Management remarks: - Since the Company does not have any significant influence over the affairs of CFL, it is not considered as an associate Company for the purpose of consolidation under Sec. 129(3) of the Companies Act. 2013.

4. The figures for the Quarter ended March 31, 2021 and March 31, 2020 are the balancing figures between audited figures in respect of the full financial year up to March 31, 2021 and March 31, 2020 respectively and the Unaudited published year to date figures up to December 31, 2020, being the date of the end of the third Quarter of the respective financial years, which were subject to limited review. Further, consolidated figures of corresponding Quarter ended March 31, 2020 as reported in these results have been complied by the management in accordance with Ind AS but have not been subjected to audit /review.

5. The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on June 24, 2021.

6. The financial year began amidst a strict lockdown post the emergence of COVID-19 pandemic towards of the end of the previous financial year. The national lockdown announced affected activities of organizations across the economic ecosystem, impacting earning prospects and valuations of Companies and creating volatility in the stock markets. This had a major impact on the fair value of investments held by the Company. However, as the situation became more clear, the stock market recouped its losses leading to recovery in the fair value of investments as at the year end. A much stronger second wave of COVID-19 infections hit the country subsequent to March 31, 2021 and may result in the future income from investments and the valuations of investee Companies being affected. The Company has made a detailed assessment of its liquidity position as at the date of approval of these financial results for the next one year and of the recoverability and carrying values of its assets including property, plant & equipment, investments and other assets as at the balance sheet date and has concluded that there are no material adjustments required in the financial results. The Management believes that it has taken into account all the public possible impact of known events and economic forecasts based on internal and external souces of information arising from the COVID-19 pandemic while making such assessment in the preparation of these financial results.

For and on behalf of the Board of Directors

June 24, 2021

Kochi

Mr. Sunil Bhandari Director (DIN: 00052161)

(₹ In Lakhs, except as stated)

CONSOLIDATED

INDIA GLYCOLS LIMITED

Regd. Office: A-1, Industrial Area, Bazpur Road, Kashipur - 244 713, Distt. Udham Singh Nagar (Uttarakhand) Phones: +91 5947 269000/269500, Fax: +91 5947 275315/269535 Email: compliance.officer@indiaglycols.com, Website: www.indiaglycols.com • CIN: L24111UR1983PLC009097

Audited Financial Results for the Quarter & Year ended March 31, 2021

STANDALONE

SI.	Particulars	Quarter Ended		Year Ended		Quarter Ended			Year Ended		
No.		31.03.2021 (Audited)	31.12.2020 (Unaudited)		31.03.2021 (Audited)	31.03.2020 (Audited)	31.03.2021 (Audited)	31.12.2020 (Unaudited)	31.03.2020 (Audited)	31.03.2021 (Audited)	31.03.2020 (Audited)
1	Total income from operations	1,58,815	1,62,993	1,34,866	5,40,208	5,20,780	1,61,427	1,64,249	1,35,226	5,44,273	5,22,586
2	Profit before Interest, depreciation and Tax (EBDITA) from continuing operations	7,519	7,406	5,545	26,958	28,977	9,686	6,926	5,574	28,326	28,756
	Profit before Interest, depreciation and Tax (EBDITA) from discontinued operations	3,393	2,696	2,207	8,896	11,314	3,393	2,696	2,207	8,896	11,314
3	Net profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or extraordinary items) from continuing operations	3,857	3,499	1,757	12,032	12,633	5,573	2,732	1,535	12,048	11,272
	Net profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or extraordinary items) from discontinued operations	2,369	1,585	1,240	4,518	6,118	2,369	1,585	1,240	4,518	6,118
4	Net profit/(Loss) for the period before tax (after Exceptional and/or extraordinary items) from continuing operations	3,857	3,499	1,757	12,032	12,633	5,573	2,732	1,535	12,048	11,272
	Net profit/(Loss) for the period before tax (after Exceptional and/or extraordinary items) from discontinued operations	2,369	1,585	1,240	4,518	6,118	2,369	1,585	1,240	4,518	6,118
5	Net profit/(Loss) for the period after tax (after Exceptional and/or extraordinary items) from continuing operations	36	2,563	1,205	6,189	8,846	6,467	1,796	985	10,920	7,485
	Net profit/(Loss) for the period after tax (after Exceptional and/or extraordinary items) from discontinued operations	632	1,186	806	2,241	3,980	632	1,186	806	2,241	3,980
6	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	963	3,749	1,999	8,725	12,815	7,376	2,995	1,671	13,466	11,330
7	Equity Share Capital	3,096	3,096	3,096	3,096	3,096	3,096	3,096	3,096	3,096	3,096
8	Other Equity as shown in the Audited Balance Sheet				1,21,406	1,12,681				1,13,756	1,00,290
9	Earnings Per Share (of ₹ 10/- each) (Not Annualised) - Basic & Diluted (In ₹) from continuing operations	0.12	8.28	3.90	19.99	28.57	20.89	5.80	3.18	35.27	24.18
	Earnings Per Share (of ₹ 10/- each) (Not Annualised) - Basic & Diluted (In ₹) from discontinued operations	2.04	3.83	2.60	7.24	12.86	2.04	3.83	2.60	7.24	12.85

- 1. The above is an extract of the detailed format of Quarterly/Yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Yearly Financial Results are available on the Stock Exchanges Websites (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website (www.indiaglycols.com)
- 2. The Board of Directors have recommended a dividend ₹ 6/- per share of face value of ₹ 10/- each subject to the approval of the members of the Company at its ensuing Annual General Meeting.

for INDIA GLYCOLS LIMITED

U.S. BHARTIA Chairman and Managing Director DIN: 00063091

NOTICE

Date : June 24, 2021

Other income

MERGER OF SBI DUAL ADVANTAGE FUND – SERIES XXIX INTO SBI DEBT HYBRID FUND

NOTICE is hereby given that in the interest of all unitholders, the Board of Directors of SBI Funds Management Private Limited, Investment Manager to SBI Mutual Fund and Board of Directors of SBI Mutual Fund Trustee Company Private Limited have decided to merge SBI Dual Advantage Fund - Series XXIX (SDAF) ('Merging Scheme') into SBI Debt Hybrid Fund ('Surviving Scheme').

The Securities and Exchange Board of India vide its communication dated June 25, 2021 has given their No Objection for the same.

Unitholders of SBI Dual Advantage Fund - Series XXIX and SBI Debt Hybrid Fund may at their option, redeem / switch their units at applicable NAV without any exit load from June 27, 2021 to July 26, 2021. The context of the merger proposal of SBI Dual Advantage Fund - Series XXIX and SBI Debt Hybrid Fund is mentioned in detail in the communication that is being sent separately to the Unit holders to take an informed decision. Further, Unitholders are requested to note that there is an existing proposal of merger of SBI Dynamic Asset Allocation Fund with SBI Debt Hybrid Fund and change in fundamental attributes of SBI Debt Hybrid Fund for which an exit option without any exit load has been provided to Unitholders of SBI Dynamic Asset Allocation Fund and SBI Debt Hybrid Fund at applicable NAV without any exit load from June 03, 2021 to July 02, 2021. This merger will come into effect from closure of business hours on July 02, 2021.

Unitholders are requested to note that the exit window period(s) mentioned above for both the aforementioned proposals leads to an overlap of 6 days.

It may be noted that, the aforesaid merger does not entail any change in the features including fundamental attributes of the Surviving Scheme i.e. SBI Debt Hybrid Fund. Hence, no new scheme will emerge post merger of both the schemes. Post-merger, the investments under the Surviving Scheme will be in accordance with the investment objective and asset allocation of the Surviving Scheme.

As per SEBI Circular No. SEBI/MFD/Cir No. 05/12031/03 dated June 23, 2003 issued by SEBI, merger of schemes is considered as a change in fundamental attributes of the concerned schemes necessitating compliance with the requirements laid down for change in fundamental attributes. As per Regulation 18(15A) of SEBI (Mutual Funds) Regulations, 1996, changes in fundamental attributes can be carried out only after the unit holders of the schemes concerned have been informed of the change via written communication and an option to exit the scheme(s) within a period of 30 days at the prevailing NAV without any exit load is provided to them. Accordingly, this notice provides communication to the unit holders of SBI Dual Advantage Fund - Series XXIX and SBI Debt Hybrid Fund for merger of SBI Dual Advantage Fund -Series XXIX and SBI Debt Hybrid Fund.

In accordance with Regulation 18 (15A) of the SEBI (Mutual Funds) Regulations, 1996, the existing unitholders of the Merging Scheme and Surviving Scheme (i.e. whose names appear in the register of unitholders as on close of business hours on June 26, 2021) under the Scheme are hereby given an option to exit, i.e. either redeem their investments or switch their investments to any other eligible schemes of SBI Mutual Fund, within the Exit Option Period (minimum 30 days) starting from June 27, 2021 till July 26, 2021 (both days inclusive and up to 3.00 pm on July 26, 2021) at applicable NAV, without payment of any exit load. The Exit Option can be exercised during the Exit Option Period by submitting a valid redemption / switch request at any Official Point of Acceptance of SBI Mutual Fund. A separate detailed written communication is being sent to the existing Unit holders in this regard. Unitholders who do not exercise the exit option by 3.00 p.m. on July 26, 2021 would be deemed to have consented to the proposed merger. It may also be noted that no action is required in case the Unitholders are in agreement with the proposed merger. Kindly note that an offer to exit is merely optional and is not compulsory. If you have no objection to the above proposal, no action needs to be taken by you.

Hence, all existing investors / unitholders as on June 26, 2021 who do not agree to the same, have the option to redeem / switch units at the applicable NAV, without payment of any exit load. The redemption / switch requests may be submitted at any of the Branches / official points of acceptance designated by SBI Mutual Fund. The merger of SBI Dual Advantage Fund - Series XXIX into SBI Debt Hybrid Fund shall come into effect post business hours on July 26, 2021. Unitholders, who have pledged or encumbered their units will not have the option to exit unless they procure a release of their pledges / encumbrances and appropriately communicate to the Mutual Fund / Registrar prior to the submission of redemption / switch requests.

Further, investors are requested to note that post effective date of the merger i.e. July 26, 2021 the Merging Scheme shall not be available for trading on the stock exchange.

The requirement of minimum application amount for fresh and additional purchase of units as mentioned in the Scheme Information Document will not be applicable in respect of the units of Surviving Scheme allotted to the investors of Merging Scheme on account of the merger.

Unitholders in the Merging Scheme as on July 26, 2021, will be allotted units of the Surviving Scheme at applicable NAV of the Surviving Scheme as on July 26, 2021. Existing Transfer of Income Distribution cum Capital Withdrawal Plan (IDCW Transfer) in SBI Dual Advantage Fund - Series XXIX will be processed under SBI Debt Hybrid Fund on their respective due dates subsequent to merger in the folios where Unitholders have not availed the exit option.

In case Unitholders of Merging Scheme whose units are pledged / lien marked / other encumbrance marked on any units in the Merging Scheme and wish to continue their investments in the Surviving Scheme, the lien / pledge / other encumbrance will continue on the allotted units of the Surviving Scheme.

Unitholders should ensure that any change in address or bank mandate are updated in the Fund's records before exercising the Exit Option. Unitholders holding Units in dematerialized form may approach their Depository Participant for such changes.

Kindly note that the aforesaid merger may entail tax consequences to Unitholders. Therefore, Unitholders are requested to consult their Legal, Tax, Finance and other Professional Advisors.

In case unitholders have not received detailed communication of the proposed merger, they can contact the Registrar – M/s Computer Age Management Services Ltd., Rayala Towers 158, Anna Salai, Chennai – 600002.

For further information / assistance in this regard, please visit www.sbimf.com or call us at our toll free number 1800 425 5425 or visit your nearest Investor Service Centre of SBI Mutual Fund.

For SBI Funds Management Private Limited

Place: Mumbai Date: June 25, 2021

Vinay M. Tonse Managing Director & CEO

CHENNAI/KOCHI

Asset Management Company: SBI Funds Management Private Limited (A Joint Venture between SBI & AMUNDI) (CIN: U65990MH1992PTC065289) Trustee: SBI Mutual Fund Trustee Company Pvt. Ltd. (CIN: U65991MH2003PTC138496) Sponsor: State Bank of India Regd Office: 9th Floor, Crescenzo, C - 38 & 39, G Block, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai - 400051

Tel: 91-22-61793000 • Fax: 91-22-67425687 • E-mail: partnerforlife@sbimf.com • www.sbimf.com

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully. SBIMF/2021/JUN/14

financialexp.epa

Place: Noida

Date: 25th June, 2021